

ஆசிரியர் தகுதித்தேர்வு - கற்கும் குழந்தை

அலகு -2 முழுவதும்

1. ஒருவரின் எண்ணம், உணர்வு, அனுபவம் தான் என்னவாக விரும்புகின்றார் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைவது
 - அ) தற்கருத்து ஆ) தன்னடையாளம்
 - இ) தற்சார்பு ஈ) முன்றும் சரி
2. வெற்றி, அன்பு, மரியாதை அடிப்படையில் அமைவது
 - அ) உடன்பாட்டு தற்கருத்து
 - ஆ) எதிர்மறை தற்கருத்து
 - இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
3. அவநம்பிக்கை, தோல்வி, வெறுப்பு அடிப்படையில் அமைவது
 - அ) உடன்பாட்டு தற்கருத்து
 - ஆ) எதிர்மறை தற்கருத்து
 - இ) இரண்டும் சரி
 - ஈ) இரண்டும் தவறு
4. உடன்பாட்டு தற்கருத்து கொண்ட மாணவனின் பண்பு
 - அ) சுறுசுறுப்பானவன்
 - ஆ) தன்னம்பிக்கையுடன் இருப்பான்
 - இ) விதிகளுக்கு உட்பட்டு நடப்பார்கள்
 - ஈ) முன்றும் சரி
5. எதிர்மறை தற்கருத்து கொண்ட மாணவர் பண்பு
 - அ) பிறரோடு சண்டையிடுதல்
 - ஆ) குறைவான பள்ளி சமூக இணக்கம்
 - இ) திருடுதல்
 - ஈ) முன்றும் சரி
6. உடன்பாட்டுத் தற்கருத்தை வளர்க்கும் செயல்கள்
 - அ) ஏளனமான வார்த்தைகளைகத் தவிர்த்தல்
 - ஆ) தேவையற்ற ஒப்புமையைத் தவிர்த்தல்
 - இ) சுய அறிவுத்தல்கள்
 - ஈ) முன்றும் சரி
7. நவீன உளவியல் கோட்பாடு
 - அ) வெற்றி வெற்றியையும் தோல்வி

தோல்வியையும் வளர்க்கும்

ஆ) தோல்வியை வெற்றிக்கான படிகள்

இ) தோல்வி கண்டு துவளாதே

ஈ) முன்றும் தவறு

8. வாழ்க்கை மேம்பாடு என்பது தனிமனித மேம்பாட்டில் தொடங்கி ----- மேம்பாடாக வெளிப்படுகிறது.
 - அ) சமுதாய ஆ) நாட்டின் இ) இரண்டும் சரி
 - ஈ) இரண்டும் தவறு

9. குழந்தைகளின் உரிமை
 - அ) வாழ்வாமை - வளர்ச்சியுரிமை
 - ஆ) பாதுகாப்பு உரிமை
 - இ) பாங்கேற்கும் உரிமை
 - ஈ) முன்றும் சரி

10. சிறந்த சமுதாயத்தைப் படைக்க உதவுவது
 - அ) நல்ல சமூகப் பண்புகள்
 - ஆ) சமூக வளர்ச்சிக்கான மனப்பாங்கு
 - இ) பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் ஆற்றல்
 - ஈ) முன்றும் சரி

11. பள்ளியில் வளர்க்கப்படும் பண்பு
 - அ) சமத்துவம் - நீதி
 - ஆ) சுதந்திரம் - மதச் சார்பின்மை
 - இ) மனித உரிமை - பிறர் நலன் மீதான அக்கறை
 - ஈ) முன்றும் சரி

12. சமூகப் பண்புகளைக் கற்று அதற்கேற்ப தனது நடத்தைகளை உருவாக்கிக் கொள்வது
 - அ) சமூக வளர்ச்சி
 - ஆ) தனி மனித வளர்ச்சி
 - இ) நாட்டின் வளர்ச்சி
 - ஈ) முன்றும் சரி

13. சமூக இயல்பு பெறுதல் என்பது
 - அ) தன்னலத்தை மட்டு சிந்தித்தல்
 - ஆ) பொது நலத்துடன் இணைந்து செயலாற்றும் சமூக மனப்பான்மை
 - இ) தனது குடும்பத்தை மட்டும் சிந்தித்தல்

- ஈ) முன்றும் சரி
14. இந்தியா ஒரு
அ) சமயச் சார்புள்ள நாடு
ஆ) பன்முகப் பண்பாடு கொண்ட நாடு
இ) முடியாட்சி நாடு
ஈ) முன்றும் சரி
15. சுயநல உணர்வுக்கு காரணமானது
அ) சகிப்புத் தன்மையின்மை
ஆ) குறுகிய மனப்பான்மை
இ) சாதி மத சார்பெண்ணம்
ஈ) முன்றும் சரி
16. நாம் என்ற உணர்வை வளர்க்கும் வகுப்பறைச் செயல்பாடு
அ) மத விழாக்களைக் கொண்டாடுதல்
ஆ) விழிப்புணர்வுச் செயல்பாடுகளில் பங்கேற்றல்
இ) கலாசாரப் போட்டியில் பங்கேற்றல்
ஈ) முன்றும் சரி
17. ஓரவரைப் பற்றி உண்மை நிலைமை அறியாமல் தவறான முடிவிற்கு வருவது
அ) தற்கருத்து ஆ) சார்பெண்ணம்
இ) தன்னடையாளம் ஈ) முன்றும் சரி
18. சார்பெண்ணங்களை நீக்கும் வகுப்பறைச் செயல்பாடு
அ) குழு விவாதம்
ஆ) போட்டிக் குழுவால் ஏற்படும் பிரச்சினை பற்றி விவாதித்தல்
இ) நல்ல சமூகப் பண்புகளை மாணவர்களிடம் வளர்க்கும் செயல்கள்
ஈ) முன்றும் சரி
19. சகோதார உறவு என்பது
அ) ஒரு தாங் வயிற்றுப் பிறப்பாளர்
ஆ) ஒரே மூல மரபினை உடையவர்
இ) ஒரே தாய் தந்தை உடையவர்
ஈ) முன்றும் சரி
20. குழந்தைப் பருவ சகோதர - சகோதரி உறவில் செல்வாக்குள்ள சமூகக் காரணி
அ) பெற்றோர் மனப்பான்மை
ஆ) பால் வேறுபாடு
இ) பிறப்பு வரிசை
ஈ) முன்றும் சரி
21. தனது தனித்தன்மையை இழந்த முத்த குழந்தை பெற்றோர் கவனத்தை ஈர்க்கச் செய்யும் செயல்கள்
அ) பிடிவாதம் பிடித்தல்
ஆ) அழுதல்
இ) முரட்டு தனமான செயலில் ஈடுபடுதல்
ஈ) முன்றும் சரி
22. ஒப்பார் குழு என்பது
அ) ஒரே வகுப்பில் படிக்கும் குழு
ஆ) சம வயதின் அமைக்கும் குழு
இ) ஒரே பள்ளியில் படிக்கும் குழு
ஈ) முன்றும் சரி
23. விளையாட்டுகள் உதவுவது
அ) உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு
ஆ) மொழி மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு
இ) சமூக வளர்ச்சிக்கு
ஈ) முன்றும் சரி
24. படைப்புச் செயல்களின் சிறந்த வெளிப்பாடு
அ) விளையாட்டு ஆ) கற்பனை
இ) படைப்பாற்றல் ஈ) முன்றும் சரி
25. முன்று வயது வரை குழந்தை ஈடுபட விரும்பும் விளையாட்டு
அ) தவழ்தல் ஆ) கற்பனை விளையாட்டு
இ) போட்டி விளையாட்டு
ஈ) முன்றும் சரி
26. 3 முதல் 6 வயது வரை குழந்தை ஈடுபடும் விளையாட்டு
அ) கற்பனை விளையாட்டு
ஆ) பாவனை விளையாட்டு
இ) இரண்டம் சரி
ஈ) இரண்டும் தவறு
27. ஆறு முதல் 12 வயது வரை குழந்தை ஈடுபடும் விளையாட்டு
அ) போட்டி மனப்பான்மையுள்ள விளையாட்டு
ஆ) பாவனை விளையாட்டு
இ) கற்பனை விளையாட்டு
ஈ) முன்றும் சரி

28. 12 வயதுக்கு மேல் குழந்தை ஈடுபடும் விளையாட்டு

- அ) கூட்டு விளையாட்டு
ஆ) போட்டி விளையாட்டு
இ) கற்பனை விளையாட்டு
ஈ) பாவனை விளையாட்டு

29. ஒப்பார் குழு விளையாட்டு மூலம் குழந்தை பெறும் பண்பு

- அ) பொறுப்பை பகிர்தல்
ஆ) தன்னம்பிக்கை
இ) பிறரிடம் அன்பாக இருத்தல்
ஈ) முன்றும் சரி

30. மாணவர்களை நல்வழிப்படுத்த ஆக்கத் திறனை வளர்க்க ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய விளையாட்டுகள்

- அ) பாவனை நடப்பு ஆ) பங்கேற்பு நாடகம்
இ) வார்த்தை விளையாட்டு ஈ) முன்றும் சரி

31. ஒருவர் தன்னுடைய நிறை குறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலை

- அ) தற்கருத்து ஆ) தன் அடையாளம்
இ) தன்னையறிதல் ஈ) முன்றும் சரி

32. தன்னையறிந்தவர்களின் பண்புகள்

- அ) ஆற்றல் மற்றும் சிறப்பத் திறன்களை வளர்த்தல்

ஆ) பொருத்தப்பாட்டுடன் சமூகச் செயலில் ஈடுபடுவார்கள்

இ) மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் காணப்படுவார்கள்

ஈ) முன்றும் சரி

33. SWAT என்பதில் O மற்றும் T குறிப்பது

- அ) பலம் மற்றும் பயம்
ஆ) பலவீனம் மற்றும் சந்தர்ப்பம்
இ) சந்தர்ப்பம் மற்றும் பயம்
ஈ) பயம் மற்றும் சந்தர்ப்பம்

34. SWAT என்பதில் S மற்றும் W குறிப்பது

- அ) பலம் மற்றும் பலவீனம்
ஆ) சந்தர்ப்பம் மற்றும் பயம்
இ) சந்தர்ப்பம் மற்றும் பலம்

ஈ) பலவீனம் மற்றும் பயம்

35. தன்னையறியும் திறனால் ஒருவர் பெறும் பயன்

- அ) பிறரோடு இணைந்து செயல்படும் திறன்
ஆ) பிறர் மகிழ்வுறும் விதத்தில் செயல்படுதல்
இ) நல்ல சமூகப் பண்புகளைப் பெறுதல்
ஈ) முன்றும் சரி

36. ஒரு மாணவன் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள மன உணர்வுகளால் பெறும் வளர்ச்சி

- அ) உடல் மற்றும் மன வளர்ச்சி
ஆ) சமூக வளர்ச்சி
இ) ஆளுமை வளர்ச்சி
ஈ) முன்றும் சரி

37. தற்கருத்து வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகள்

- அ) மரபு நிலை ஆ) பெற்றோர் மனப்பான்மை
இ) கலாசார பழக்க வழக்கங்கள்
ஈ) முன்றும் சரி

38. மனித வளர்ச்சியில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல்வேறு மாறுதல்கள் -----

---- எனப்படும்

- அ) வளர்ச்சி நிலைகள் ஆ) மாற்றங்கள்
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு

39. எரிக்கன் மன - சமூக வளர்ச்சியினைப் பிரித்த நிலைகளின் எண்ணிக்கை

அ) 4 ஆ) 6 இ) 7 ஈ) 8

40. நிறையாளுமை பெற்றவரின் பண்பு

- அ) நம்பிக்கை ஆ) சுதந்திரமாக இயங்குதல்
இ) குற்ற உணர்வு ஈ) உற்சாக உழைப்பு

41. குறையாளுமை பெற்றவரின் பண்பு

- அ) அவ நம்பிக்கை ஆ) குற்ற உணர்வு
இ) தனிமை ஈ) முன்றும் சரி

42. பிறப்பு முதல் ஓராண்டு வரை குறந்தையிடம் காணப்படும் பிரச்சனை

- அ) நம்பிக்கை ஆ) சுதந்திரமாக இயங்குதல்
இ) குற்ற உணர்வு ஈ) உற்சாக உழைப்பு

43. 2 வயதில் குறந்தையிடம் காணப்படும் சமூக

செல்வாக்கு

- அ) பெற்றோர் ஆ) பள்ளி இ) ஆதாரக் குடும்பம்
ஈ) முன்றும் சரி
44. 3 - 5 வயதில் குழந்தையிடம் காணப்படும் பிரச்சனை
அ) தானே செயலாற்றாதல்
ஆ) நம்பிக்கையின்மை
இ) ஒருமைப்பாட்டு உணர்வு
ஈ) முன்றும் சரி
45. 6 வயது முதல் குமர்ப்பருவம் வரை குழந்தையிடம் காணப்படும் சமூக செல்வாக்கு
அ) பெற்றோர் ஆ) ஆதாரக் குடும்பம்
இ) சுற்றுப்புறம் - பள்ளி ஈ) ஒப்பார் குழு
46. குமர்ப்பருவத்தில் குழந்தையிடம் காணப்படும் சமூக செல்வாக்கு
அ) பெற்றோர் ஆ) ஆதாரக் குடும்பம்
இ) பள்ளி ஈ) ஒப்பார் குழு
47. முன்முதிர்ப்பருவத்தில் ஏற்படும் பிரச்சனை
அ) குற்ற உணர்வு ஆ) தாழ்வுணர்வு
இ) நெருக்கமான உறவும் ஒருமைப்பாட்டு உணர்வும்
ஈ) முன்றும் தவறு
48. பள்ளியில் முதலில் சேரும் குழந்தையிடம் காணப்படும் தயக்க உணர்வு
அ) தேவையற்ற அச்சம் ஆ) கூச்சம்
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
49. நிறையாளுமை பெற்றவரின் பண்பு
அ) குறிக்கோளுடைய நடத்தை
ஆ) சமூக ஏற்புடன் நிகழ்தல்
இ) பிறர் நலனில் அக்கறை
ஈ) முன்றும் சரி
50. மனவெழுச்சி என்ற சொல் பெறப்பட்ட இலத்தீன் சொல்
அ) எமோவர் ஆ) பர்சோனா இ) சைக்கி
ஈ) ஆய்டிகா
51. எமோவர் என்ற சொல்லின் பொருள்
அ) உணர்ச்சியை கிளறு
ஆ) கலக்கு இ) கிளர்ந்தெழு ஈ) முன்றும் சரி
52. மன உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நளவு

நிலை

- அ) மனவெழுச்சி ஆ) மனநலம் இ) மன முறிவு
ஈ) முன்றும் சரி
53. உடன்பாட்டு எண்ணங்களைத் தோற்றுவிப்பவர்
அ) அன்பானவர் ஆ) நல்லவர்
இ) பொறுப்பானவர் ஈ) முன்றும் சரி
54. எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துபவர்
அ) பிடிவாதக்காரன் ஆ) சுயநலம் மிக்கவன்
இ) சீடுமூஞ்சி ஈ) முன்றும் சரி
55. மனவெழுச்சி அதிர்வுகளால் ஏற்படுவது
அ) மனநலம் ஆ) ஆளுமைக் கோளாறு
இ) மனவெழுச்சி சமநிலை ஈ) முன்றும் சரி
56. இன்பம் தரும் மனவெழுச்சி
அ) அன்பு ஆ) பரிவு இ) மகிழ்ச்சி
ஈ) முன்றும் சரி
57. துன்பம் தரும் மனவெழுச்சி
அ) சினம் ஆ) பயம் - கவலை
இ) பொறாமை ஈ) முன்றும் சரி
58. அன்பானவர்களின் செயல்
அ) உலக நலத்தில் அக்கறை
ஆ) பொது நல முன்னேற்றத்திற்கான செயல்பாடு
இ) பொருத்தப்பாடுள்ள சமூகச் செயல்
ஈ) முன்றும் சரி
59. அன்பினால் உலகை வென்றவர்கள்
அ) புத்தர் - இயேசு
ஆ) முகமது நபி
இ) அன்னை தெரசா
ஈ) முன்றும் சரி
60. அன்பை வெளிப்படுத்தும் செயல்
அ) பிறர் மீது காட்டும் அக்கறை
ஆ) நெருக்கம் இ) இணைந்திருத்தல்
ஈ) முன்றும் சரி
61. பிறரது உணர்வுகளையும் மன வெழுச்சிகளையும் நம்முடையதாகக் கொள்ளும் மென்மையான மன உணர்வு
அ) அன்பு ஆ) பரிவு இ) பாசம் ஈ) மகிழ்ச்சி
62. சிறந்த உடல் நலத்தையும் உள நலத்தையும் குழந்தை பெற குடும்பத்தில் இருக்க வேண்டியது

- அ) அன்பு ஆ) பரிவு இ) இரண்டும் சரி
 ஈ) இரண்டும் தவறு
 63. பரிவு மூலம் மனிதன் அடையும் மேம்பாடு
 அ) சிறப்பான கற்றல் அடைவு
 ஆ) பிறரது இன்ப துன்பங்களில் பங்கேற்றல்
 இ) ஒற்றுமை உணர்ச்சி ஈ) முன்றும் சரி
 64. பரிவை அடிப்படையாகக் கொண்ட சமூகச் செயல்கள்
 அ) சமூக நலவாழ்வு ஆ) கூட்டு வாழ்க்கை
 இ) சிறப்பான கற்றல் அடைவுகள்
 65. ஒரு இலக்கை அடைய முயன்று வெற்றி பெறுவதால் ஏற்படும் மன உணர்வு
 அ) மகிழ்ச்சி ஆ) அன்பு இ) பரிவு ஈ) பாசம்
 66. மகிழ்ச்சியை தரும் செயல்கள்
 அ) சுற்றுலா செல்வது
 ஆ) நாடகத்தில் நடித்தல்
 இ) போட்டிகளில் வெற்றி பெறுவது
 ஈ) முன்றும் சரி
 67. குழந்தையின் இரண்டாவது இல்லம்
 அ) வீடு ஆ) பள்ளி இ) நூலகம்
 ஈ) விளையாட்டுத் திடல்
 68. மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அம்சங்கள்
 அ) கலை நிகழ்ச்சிகள் ஆ) கல்விச் சுற்றுலா
 இ) பள்ளி விழாக்கள் ஈ) முன்றும் சரி
 69. சினத்தால் ஏற்படும் தீய விளைவுகளால் பாதிக்கப்படுவது
 அ) உடல் ஆ) நடத்தை இ) அறிவு
 ஈ) முன்றும் சரி
 70. சினம் ஏற்படக் காரணம்
 அ) நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத நிகழ்ச்சிகள்
 ஆ) பிறர் நமக்குத் தீங்கிழைக்கும் போது
 இ) நமது அளவுக்கடிகமான எதிர்பார்ப்புகள்
 ஈ) முன்றும் சரி
 71. சினத்தை தவிர்க்க ஆசிரியர் வகுப்பறையில் தவிர்க்க வேண்டிய செயல்கள்
 அ) வெறுப்பை தரும் உடல் தண்டனை
 ஆ) கடுமையான வார்த்தைகளால் திட்டுதல்
 இ) முன்னுக்குப் பின் முரணான கட்டளைகள்

- ஈ) முன்றும் சரி
 72. சினத்தின் விளைவு
 அ) பிறர் நம்மை விட்டு விலகுவர்
 ஆ) உடல் மற்றம் மனநலம் பாதிக்கப்படும்
 இ) அன்றாட வாழ்வில் குழப்பம் தடுமாற்றம் ஏற்படும்
 ஈ) முன்றும் சரி
 73. மாணவர்களிடம் சின உணர்வைக் குறைக்கச் செய்ய வேண்டியவை
 அ) விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்தல்
 ஆ) கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுதல்
 இ) சுய கட்டுப்பாட்டு உணர்வை வளர்த்தல்
 ஈ) முன்றும் சரி
 74. ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி
 அ) கவலை ஆ) பயம்
 இ) கோபம் ஈ) பொறாமை
 75. பொறாமையை வெளிப்படுத்தும் வழிகள்
 அ) பிறரைத் திட்டுதல்
 ஆ) புறங்கூறுதல்
 இ) பிறர் வளர்ச்சியை தடை செய்ய முற்படுதல்
 76. பொறாமையைக் களைவதற்கான வழிமுறை
 அ) பிறர் திறன்களைப் பாராட்டுதல்
 ஆ) தன்னம்பிக்கை வளர்த்தல்
 இ) பிறரது வெற்றிக்கு உதவுதல்
 ஈ) முன்றும் சரி
 77. பொறாமையால் ஏற்படும் உடல் சீர்கேடு
 அ) ஆஸ்துமா ஆ) குடற்புண்
 இ) மன நலப்பிரச்சனை ஈ) முன்றும் சரி
 78. அச்சம் ஏற்படுத்தும் மோசமான விளைவு
 அ) மனப்பதட்டம் ஆ) வெட்கம்
 இ) தாழ்வு மனப்பான்மை ஈ) முன்றும் சரி
 79. அச்சத்தை ஏற்படுத்தும் காரணி
 அ) எதிர்மறைத் தற்கருத்துகள்
 ஆ) கற்றல் குறைபாடுகள்
 இ) உடல் புண் குறைபாடுகள்
 ஈ) முன்றும் சரி
 80. மாணவரிடம் ஏற்படும் அச்சத்தின் வகை

- அ) தோல்வி குறித்த அச்சம்
 ஆ) புறக்கணிக்கப்படுவோம் என்ற அச்சம்
 இ) அறியாதவை குறித்த அச்சம்
 ஈ) முன்றும் சரி
81. தவறான வாக்கியத்தை தேர்வு செய்க
 அ) பயம் என்பது உண்மை போல் தோன்றக் கூடிய பொய்
 ஆ) இருட்டைக் கண்டு பயந்து எடிசன் மின்விளக்கை கண்டுபிடித்தார்
 இ) அச்சத்தால் உடல் உள நலம் பாதிக்கப்படுவதில்லை
 ஈ) அச்சம் என்பது எதிர்மறை மனவெழுச்சியாகும்
82. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் காரணமாக ஏற்படுவது
 அ) பயம் ஆ) சினம் இ) கவலை ஈ) பொறாமை
83. அதிக அளவு கவலையால் ஏற்படும் விளைவு
 அ) தெளிவற்ற மனநிலை ஆ) மனஅழுத்தம்
 இ) சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல்
 ஈ) முன்றும் சரி
84. மாணவரிடம் கவலையை ஏற்படுத்தும் காரணி
 அ) குற்ற உணர்வு ஆ) தொடர் தோல்வி
 இ) ஏளனமான வார்த்தைகள் ஈ) முன்றும் சரி
85. கவலையை எதிர்கொள்ளும் வழி
 அ) எதிர்த்து போராடுதல் ஆ) தப்பித்து ஓடுதல்
 இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு
86. கவலையிலிருந்து விடுபடும் வழிமுறை
 அ) இல்லாத திறமையை குறித்து கவலைப்படாமல் இருக்கும் திறமையை வளர்த்தல்
 ஆ) அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற லட்சியங்களை உருவாக்குதல்
 இ) துணிவு + தெளிவு + திட்டமிட்ட உழைப்பு என்ற வாழ்க்கை முறையை அமைத்தல்
 ஈ) முன்றும் சரி
87. குழந்தை ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சி பெற உதவுவது
 அ) பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுதல்
 ஆ) பாதுகாப்புணர்வு பெறுதல்
 இ) அன்புள்ள பெற்றோர்

- ஈ) முன்றும் சரி
88. பெற்றோர் பின்பற்றவேண்டிய முன்று A க்கள்
 அ) ஏற்றுக் கொள்ளுதல் (Accept)
 ஆ) அனுசரித்தல் (Adjust)
 இ) பாராட்டுதல் (Appreciate)
 ஈ) முன்றும் சரி
89. ஆரோக்கியமான பெற்றோர் - குழந்தை உறவிற்கு தேவையானது
 அ) குழந்தையின் உணர்வுக்கு மதிப்பளித்தல்
 ஆ) பெற்றோர் சிறந்த முன்மாதிரியாக விளங்குதல்
 இ) குழந்தையுடன் கருத்துப் பரிமாற்றம்
 ஈ) முன்றும் சரி
90. ஆரோக்கியமான பெற்றோர் குழந்தை உறவால் களையப்படும் பிரச்சனைகள்
 அ) எதிர்மறை தற்கருத்து
 ஆ) தற்கொலை எண்ணம்
 இ) தீய நண்பர்கள் பழக்கம் மற்றும் மன அழுத்தம்
 ஈ) முன்றும் சரி
91. மன நலம் என்பது
 அ) மனவெழுச்சி முதிர்ச்சி
 ஆ) பொருத்தப்பாடு
 இ) மனநிறைவு
 ஈ) முன்றும் சரி
92. மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி
 அ) உற்சாகமான மனநிலை
 ஆ) நல்ல உறக்கம்
 இ) உணவில் திருப்தி
 ஈ) முன்றும் சரி
93. நடத்தைப் பிறழ்ச்சியால் ஏற்படுவது
 அ) மன அழுத்தம் ஆ) மனக் குழப்பம்
 இ) குற்ற உணர்வு ஈ) முன்றும் சரி
94. மாணவர்களிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணி
 அ) அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர்
 ஆ) பாதுகாப்பான பள்ளி
 இ) கருத்துச் சுதந்திரம் - ஓய்வு
 ஈ) முன்றும் சரி

95. புதிய சூழலுடன் ஒத்துப்போகும் உறவு

- அ) இணக்கம் ஆ) இரக்கம்
இ) நிறைவேற்றுதல் ஈ) முன்றும் சரி

96. இணக்கத்தின் வகை

- அ) பள்ளி இணக்கம் ஆ) தன்னிணக்கம்
இ) சமூக இணக்கம் ஈ) முன்றும் சரி

97. பள்ளி இணக்கம் என்பது

- அ) தவறாமல் பள்ளிக்கு வருதல்
ஆ) தனது நிறைகுறைகளை அறிந்து ஏற்றல்
இ) மற்றவர் உணர்வை மதித்தல்
ஈ) முன்றும் சரி

98. தன்னிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு

- அ) தனது நிறை குறைகளை அறிந்து ஏற்றல்
ஆ) ஆசிரியரை மதித்தல்
இ) மற்றவர் உணர்வை மதித்தல்
ஈ) முன்றும் சரி

99. சமூக இணக்கத்திற்கு எடுத்துக்காட்டு

- அ) பிறரின் தவறான செயலைப் பொறுத்து
கொள்ளுதல்
ஆ) பள்ளிக்கு ஒழுங்காக வருதல்
இ) குறைவான திறமையை முழுமையாக
பயன்படுத்துதல்
ஈ) முன்றும் சரி

100. மனநலம் உடையவரின் பண்புகள்

- அ) தன்னையறிதல் ஆ) சுமகமான சமூக உறவு
இ) சுய கட்டுப்பாடு - விடாமுயற்ச்சி
ஈ) முன்றும் சரி

101. 21 ம் நூற்றாண்டில் அனைத்து நாடுகளும்

- பின்பற்றும் கோட்பாடு
அ) அனைவருக்கும் கல்வி
ஆ) அனைவருக்கும் நலம்
இ) அனைவருக்கும் உணவு
ஈ) முன்றும் சரி

102. தீவிர மனவெழுச்சிகளை மறைப்பதால் ஏற்படும்

- உடல்நலச் சீர்கேடு
அ) சுவாச மண்டல நோய்
ஆ) ஜீரண மண்டல நோய்
இ) தோல் நோய்
ஈ) முன்றும் சரி

103. மனநலப்பிரச்சனையால் ஏற்படும் நடத்தைக்

- குறைபாடுகள்
அ) ஒதுங்கியிருத்தல்
ஆ) வரம்புக்கு மீறிய இயக்க நிலை
இ) மிகுந்த பயம் ஈ) முன்றும் சரி

104. மனநலப் பிரச்சனையால் ஏற்படும்

- இசைவின்மை பழக்கங்கள்
அ) நகம் கடித்தல் ஆ) வீரல் சூப்புதல்
இ) பொருட்களை உடைத்தல்
ஈ) முன்றும் சரி

105. உடல் நலத்தை பெறும் வழி

- அ) உடற்பயிற்சி ஆ) சுத்தமான உணவு
இ) ஆரோக்கியமான பழக்க வழக்கம்
ஈ) முன்றும் சரி

106. மனநலத்தைப் பெறும் வழி

- அ) நல்ல எண்ணம் ஆ) அன்பு
இ) ஒழுக்கம் ஈ) முன்றும் சரி

விடைகள்

1	அ	31	இ	61	ஆ	91	ஈ
2	அ	32	ஈ	62	இ	92	ஈ
3	ஆ	33	இ	63	ஈ	93	ஈ
4	ஈ	34	அ	64	ஈ	94	ஈ
5	ஈ	35	ஈ	65	அ.	95	அ.
6	ஈ	36	ஈ	66	ஈ	96	ஈ
7	அ	37	ஈ	67	ஆ	97	அ.
8	இ	38	அ	68	ஈ	98	அ.
9	ஈ	39	ஈ	69	ஈ	99	அ.
10	ஈ	40	ஈ	70	ஈ	100	ஈ
11	ஈ	41	ஈ	71	ஈ	101	ஈ
12	அ	42	அ	72	ஈ	102	ஈ
13	ஆ	43	அ	73	ஈ	103	ஈ
14	ஆ	44	அ.	74	ஈ	104	ஈ
15	ஈ	45	இ	75	ஈ	105	ஈ
16	ஈ	46	ஈ	76	ஈ	106	ஈ
17	ஆ	47	இ	77	ஈ		
18	ஈ	48	இ	78	ஈ		
19	ஈ	49	ஈ	79	ஈ		
20	ஈ	50	அ.	80	ஈ		
21	ஈ	51	ஈ	81	இ		
22	ஆ	52	அ.	82	இ		
23	ஈ	53	ஈ	83	ஈ		
24	அ	54	ஈ	84	ஈ		
25	அ	55	ஆ	85	இ		
26	இ	56	ஈ	86	ஈ		
27	அ	57	ஈ	87	ஈ		
28	அ	58	ஈ	88	ஈ		
29	ஈ	59	ஈ	89	ஈ		
30	ஈ	60	ஈ	90	ஈ		

மாபெரும் மாதிரி ஆசிரியர் தகுதித்தேர்வு

- தேர்வு 1 -14.04.2017 வெள்ளிக்கிழமை
- தேர்வு 2 -15.04.2017 சனிக்கிழமை
- தேர்வு 3 -16.04.2017 ஞாயிற்றுக்கிழமை
- தேர்வு 4 -22.04.2017 சனிக்கிழமை
- தேர்வு 5 -23.04.2017 ஞாயிற்றுக்கிழமை

முன்பதிவு மற்றும் ஹால்டிக்கெட் பெற அனுகுவிர் நிறுவனர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - புளியங்குடி 5 தேர்வுக்கு கட்டணம் - ரூபாய் 500 மட்டுமே

இமெயில் மற்றும் கொரியர் முலமாக ஓளம்ஆர் சீட்டோடு வினாத்தாளை பெற இப்போதே முன்பதிவு செய்வீர்...

முதலில் பதிவு செய்யும் 500 நபர்களுக்கு மட்டுமே..

குறிப்பு : ஸ்ரீராம் கோச்சிங் சென்டரின் மாபெரும் மாதிரித்தேர்வை தங்கள் பகுதியில் நடத்த விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் எங்களை உடனடியாக தொடர்பு அல்லது செல்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்



WWW.PADASALAI.NET